

அட்டை உரிமையாளர் பிரகடனம்

தேசிய அபிவிருத்தி வங்கிக்கு பிரகடனம் செய்யப்படுகின்றது.

கீழே கையெழுத்திடுவதன் மூலம், எனக்கு/நமக்கு கணக்கு ஒன்று ஆரம்பிப்பதற்கு மற்றும் அட்டை(கள்) வழங்குவதற்கு நான்/நாம் கோருவதற்கு மற்றும் அட்டை(களின்) பயன்படுத்தும் உரிமையை நான்/நாம் கையளிப்பதற்கு அட்டை(களை) பாதியாக வெட்டி, இனட்டு பகுதிகளையும் திருப்பி அளிக்கும் வரை நீங்கள் புதுப்பிப்பீர்கள் மற்றும் மாற்றுவிர்கள் என நான்/நாம் அறிந்து கொண்டுள்ளேன்/ளோம். எனக்கு/எங்களுக்கு முன்னறிவித்தல் இன்றி அவையபோது உங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் நீங்கள் அல்லது உங்களுடைய பிரதிநிதிகளால் எந்தவொரு தகவலையும் எனது/எங்களது வங்கியாளர்கள் அல்லது வேறு மூலங்கள் வெளியிடுவதற்கு நான்/நாம் அதிகாரமளிக்கின்றேன்/றோம். கடனட்டை உரிமையாளர் உடன்படிக்கையின் விதிகள் மற்றும் ATM நிபந்தனைகள், மற்றும் NDBஇனால் வெளியிடப்பட்ட வேறு கணக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளிற்கு எனது/எங்களது கடனட்டை(கள்) உட்படும் என நான்/நாம் இணங்குகின்றோம். அத்துடன், NDB வங்கியினால் வெளியிடப்பட்ட கடனட்டை உரிமையாளர் உடன்படிக்கையின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நான்/நாம் கடப்பாடிருக்க உட்பட்டுள்ளேன்/ளோம் என நான்/நாம் மேலும் உறுதியளிக்கின்றோம். எனது/எமது விதிகள் மற்றும் நிபந்தனைகளின் ஏற்றுக் கொள்ளலின் அடிப்படையில் NDB வங்கியினால் புதிய கடனட்டையின் பயன்பாட்டினை நான்/நாம் ஏற்கின்றேன்/றோம். எனது/எமது கடனட்டை(கள்) கணக்கிற்கான அல்லது தற்காலிக எல்லை அதிகரிப்புக்கான வைப்பு அல்லது பரிமாற்றங்கள் எனது/எமது பண முன்கொடுப்பனவு எல்லையை அதிகரிக்காது என எனக்கு/எமக்குத் தெரியும். இலங்கையில் மற்றும் வெளிநாடுகளில் குறிப்பிட்ட ATM இயந்திரம் / வங்கி / வங்கிப் பிரிவு வரையறைகள் எனது/எமது கடனட்டை(கள்) பாவனைக்கு பிரயோகிக்கப்படும் என எனக்கு/எமக்குத் தெரியும். என்னுடைய விருப்புக்கு ஏற்ற வகையில் விநியோகம் செய்யப்படாத முடியாத விடத்து தொடர்பு எனது/எமது தொடர்பு முகவரியை NDB வங்கி மாற்றலாம் என எனக்கு/எமக்குத் தெரியும். வர்த்தக அளவுகளில் மற்றும் மூலதனத்தை இலங்கைக்கு வெளியில் கொண்டு செல்லும் பொருட்களின் கொள்வனவுக்கு எனது/எமது கடனட்டை(களை) வெளிநாட்டில் பயன்படுத்தாதிருப்பதற்கு நான்/நாம் இணங்குகின்றேன்/றோம். புலம்பெயர்ந்தால் அல்லது வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிற்கு இலங்கையை விட்டுச் சென்றால், மிகுதி தொகையை செலுத்தி, NDB வங்கிக்கு எனது/எமது கடனட்டை(களை) ஒப்படைப்பேன்/போம் என நான்/நாம் உறுதியளிக்கின்றேன்/றோம். எனது/எமது செய்யப்பட்ட கோரிக்கையின் பேரில் வழங்கப்பட்ட பிரதம மற்றும் துணை அட்டை(கள்)இற்கான அனைத்துக் கட்டணங்களுக்கும் இணைந்து வழங்குவதற்கு நான்/நாம் இணங்குகின்றேன்/றோம். தபாலட்டைகள், தொலைநகல் பரிமாற்றங்கள், மின்னஞ்சல்கள், தந்திகள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு NDB உரித்துடையது என நான்/நாம் ஏற்றுக்கொள்கின்றேன்/றோம். மேலே தரப்பட்ட தகவல்கள் உண்மையானவை மற்றும் சரியானவை என நான்/நாம் இங்கு உத்தரவாதமளிக்கின்றேன்/றோம். NDB வங்கியின் சுயாதீனமான முடிவின் அடிப்படையிலேயே கடனட்டை(கள்) வழங்கப்படும் என்பதனை நான்/நாம் ஏற்றுக் கொள்கின்றேன்/றோம். வெளிநாட்டு நாணயத்தில் பரிமாற்றங்களுக்கு கடனட்டை(கள்) பயன்படுத்தலாம் என்பது சம்பந்தப்பட்ட அட்டையிற்கான 2012 டிசம்பர் 20ஆம் திகதி 1864/40ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிட்ட அறிவித்தலில் மற்றும் 2014 மே 28ஆம் திகதியிடப்பட்ட திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நான் / நாம் நன்றாக அறிந்திருக்கின்றேன் / றோம் மற்றும் நான்/நாம் மேற்குறிய நிபந்தனைகளை பின்பற்றுவேன்/வோம்.

விண்ணப்பதாரி/களால் இணைய வழி பணப் பரிமாற்ற அட்டைகள்

பெறுனர்: நாணய பரிவர்த்தனை கட்டுப்பாட்டாளர்

நான்/நாம்.....

(பிரதான அட்டை உரிமையாளர் / துணை அட்டை உரிமையாளர்).....

(பிரதான அட்டை உரிமையாளர் / துணை அட்டை உரிமையாளர்), ஆகிய நான்/நாம் இந்த படிவத்தில் தரப்பட்ட அனைத்து தகவல்களும் உண்மையானவை மற்றும் சரியானவை என பிரகடனப்படுத்துகின்றேன்/றோம்.

வெளிநாட்டு நாணயத்தில் பரிமாற்றங்களுக்கு கடனட்டை(கள்) பயன்படுத்தலாம் என்பது சம்பந்தப்பட்ட 2012 டிசம்பர் 20ஆம் திகதி 1789/34ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிட்ட அறிவித்தலில் மற்றும் 2014 மே 28ஆம் திகதியிடப்பட்ட திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நான் / நாம் நன்றாக அறிந்திருக்கின்றேன் / றோம் மற்றும் நான்/நாம் மேற்குறிய நிபந்தனைகளை பின்பற்றுவேன்/வோம் எனவும் நான்/நாம் இங்கு உத்தரவாதமளிக்கின்றேன்/றோம்.

எனக்கு/எமக்கு வழங்கப்பட்ட அட்டையில்(களில்) வெளிநாட்டு நாணய பரிமாற்றம் என்னால்/எம்மால் செய்யப்படும் போது பரிமாற்றங்கள் தொடர்பான எந்தவொரு தகவல்களையும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு சட்டத்தின் நோக்கத்திற்காக வங்கி கோரும் போது வழங்குவதற்கு நான்/நாம் முழுமையாக இணங்குகின்றேன்/றோம்.

நான்/நாம் புலம்பெயர்ந்தால் அல்லது வேலைவாய்ப்புக்காக இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றால் வங்கிக்கு அட்டை(களை) சமர்ப்பிப்பதற்கும் நான்/நாம் உறுதியளிக்கின்றேன்/றோம்.

எனக்கு / எமக்கு வழங்கப்பட்ட இலத்திரனியல் நிதிய மாற்று கடனட்டை மீது அதிகாரமளிக்கப்படாத வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல் நடத்தப்படுகின்றது எனச் சந்தேகிப்பதற்கு நியாயமான காரணம் இருந்தால் EFTC மீதான வெளிநாட்டுச் செலாவணி கிடைப்பதை இடைநிறுத்தி வைக்குமாறு அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி தேவைப்படுத்தப்படுவார் என நான் / நாம் நன்றாக அறிந்திருக்கின்றேன் / றோம்.

கடனட்டை விண்ணப்பப் படிவம் மற்றும் பிரகடனத்தில் மேலே வழங்கப்பட்ட விபரங்கள் அனைத்தும் என்னால்/எம்மால் கையெழுத்திடப்படுவதற்கு முன்னால் நன்கு வாசித்து புரிந்து கொள்ளப்பட்டது.

கடனட்டை மற்றும் இ-அறிக்கை வசதிகள் இரண்டினதும் நிபந்தனைகள் மற்றும் விதிகளை வாசித்து, புரிந்துகொண்டேன் என நான்/நாம் இங்கு உறுதிப்படுத்துகின்றேன்/றோம்.

வங்கி அதிகாரியின் பிரகடனம்

நான்..... மிகவும் அவதானமாக இனால் சமர்ப்பிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் தகவல்களை ஆராய்ந்தும் பார்த்தேன் எனவும், தரப்பட்ட தகவல் மற்றும் ஆவணங்கள் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு தேவைகள் மற்றும் வங்கியின் உள்ளக கொள்கைகளுக்கு பொருத்தமானதாகவும் உள்ளதாக நான் திருப்தி கொள்கின்றேன். வெளிநாட்டு பரிவர்த்தனையில் தமது EFTC தொடர்பில் அட்டை உரிமையாளரால் முன்னெடுக்கப்படும் பரிமாற்றங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவும், அட்டை உரிமையாளரால் EFTC ஏற்றுக்கொள்ளப்பட்டமையின் மீறலாக முன்னெடுக்கப்பட்ட அதிகாரமளிக்கப்படாத வெளிநாட்டு நாணய பரிமாற்றங்கள் குறித்து சந்தேகிப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பின் EFTCஇல் வெளிநாட்டு பரிமாற்றத்தை இடைநிறுத்துவதற்கும் மற்றும் பங்குபரிவர்த்தனை கட்டுப்பாட்டாளருக்கு விடயத்தை கொண்டு செல்வதற்கும் வங்கி கடப்பட்டுள்ளது.

வங்கி அதிகாரியின் கையொப்பம்

திகதி

NDB

துணை கடனட்டை விண்ணப்பம்



**மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு
NDB குட் லைவ் கார்ட்**

விசேட சலுகைகள், விதிவிலக்கான நன்மைகள்,
கவர்ச்சிகரமான பிரதிலாபங்கள்.



T : 011 244 8888 www.ndbbank.com

இல. 40, நவம் மாவத்தை, கொழும்பு 2.

NDB வங்கி
எங்கள் அபிவிருத்தி உங்களை மேற்கு.

Version date: 01.12.2016

பிரதம அட்டை
உரிமையாளரின் கையொப்பம்

துணை அட்டை
உரிமையாளரின் கையொப்பம்

திகதி

நல்வாழ்வை அன்புடன் வரவேற்கின்றோம்

NDB Good Life கிறிடட் கார்ட்: பல்வேறு வகைகளைக் கொண்ட இக்கார்ட்டுகள் விசேட சலுகைகள், வியத்தகு தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சிகரமான அநுசூலங்களை ஒரே சமயத்தில் உங்களுக்கு வழங்குவதால் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அனுபவிக்கலாம். பில் தொகை தள்ளுபடி மற்றும் குறைந்த வட்டி வீதம் எனப் பல நலன்களை வழங்கும் NDB Good Life கிறிடட் கார்ட் ஒன்றைப் பெற்று உங்கள் வாழ்க்கையை செளகரியம், பாதுகாப்பு மற்றும் மனநிம்மதி நிறைந்ததாக மாற்றுவர்கள்.

சலுகைகளை முந்திக் கொண்டு பெறுங்கள்

பண்டிகைக் காலம் வரை காத்திருக்காமல் வருடம் முழுவதும் விசேட சேமிப்புகளையும், சலுகைகளையும் ஏனையவர்களை முந்திக் கொண்டு பெறுங்கள்.

தவணைத் திட்டம்

நீங்கள் கனவு காணும் விடுமுறை, உங்கள் பிள்ளையின் உயர் கல்வி மற்றும் விசேட தருணங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாகப் பணத்தைச் செலுத்துவது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் NDB Good Life கிறிடட் கார்ட் மூலம் பணத்தை செலுத்தி, அக்கொடுப்பனவை சுலபமாகச் செலுத்தும் தவணைத் திட்டத்திற்கு மாற்றுவதற்கு எம்மை அழையுங்கள்.

நிலுவையை மாற்றி குறைவாகச் செலுத்துங்கள்*

உங்கள் வேறு வங்கியின் கிறிடட் கார்ட் நிலுவையை NDB Good Life கிறிடட் கார்ட்டிற்கு மாற்றி, குறைந்த வட்டியைச் செலுத்துங்கள். வேறு வங்கியின் கிறிடட் கார்ட்டின் கடைசி மாத கூற்றையும், விண்ணப்பப் படிவத்தையும் சமர்ப்பித்து இவ்வசதியைப் பெறுங்கள்.

பண மீளளிப்பும் பில் தள்ளுபடியும்*

Good Life கிறிடட் கார்ட்டுகள் வியத்தகு விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகளை உங்களுக்கு வழங்குவதுடன் அதற்கு மேலே ஒருபடி சென்று உங்களுக்கு பண மீளளிப்பையும், முழு பில் தொகை தள்ளுபடியையும் செய்கின்றது. உங்களுக்கு விருப்பமான ஸ்டோரின் பில் தொகை குறிப்பிட்ட பில்லிலிருந்து நீக்கப்படும்.

மொபைல் வங்கிச் சேவை

இலவச மொபைல் பாங்கிங் APP மூலம் உங்கள் கார்ட் மீதி மற்றும் கடந்த கால கொடுக்கல் வாங்கல்களை பரிசீலித்தல், கொடுப்பனவுகள் மற்றும் தொலைந்து போன கார்ட் பற்றி முறைப்பாடு செய்தல், கார்ட்டை செயற்படுத்தல் செயற்பாட்டை நிறுத்துதல், கார்ட் செயற்பாடுகளை ஆரம்பித்தல் நிறுத்துதல் மற்றும் இன்னும் பலவற்றை இலகுவாகச் செய்து கொள்ளுங்கள்.

இலவச வெளிநாட்டு பயண காப்புறுதி காப்பீடு*

விபரங்களுக்கு பிரவேசியுங்கள்: www.ndbbank.com

இலவச குறுந்தகவல் சேவை

உங்கள் கிறிடட் கார்ட் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அவ்வப்பொழுது நடைபெறும் கார்ட் விற்பனை மேம்படுத்தல்களை அறிந்து கொள்ளுங்கள்.

இலவச இ - நிதிக் கூற்று வசதி (Interactive /Static)

சிக்னேச்சர் மற்றும் இன்பினிற்றி கிறிடட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை பாஸ் அங்கத்துவம் (Priority Pass Membership)*

* விதிகளும் நிபந்தனைகளும் உண்டு.

A+(Ika) Fitch Rating - நெஷனல் டிவலப்மென்ட் பேங்க் பிஎல்சி (PQ27) ஆனது, இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அனுமதி பெற்ற ஒரு வர்த்தக வங்கியாகும்.

அறிமுகப்படுத்துபவர் - ஊ.சே.நி. இல. கிளை குறியீடு

கடனட்டை விண்ணப்பம்

இந்த விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும். போதிய தகவல்கள் இன்மை மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்காமை உங்களுடைய விண்ணப்பச் செயற்பாட்டை தாமதிக்கச் செய்யும். ஒவ்வொரு கடனட்டைக்கும் ஒதுக்கப்படும் கடன் எல்லையானது NDBஇன் சுயேச்சையான முடிவாகும். விண்ணப்பதாரி அல்லது வேறு தரப்பினால் முன்தீர்மானிக்கப்பட முடியாது.

பெரிய எழுத்துக்களில் இந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

பிரதான அட்டை வைத்திருப்பவரின் விபரங்கள்

பிரதான அட்டை வைத்திருப்பவரின் பெயர்

தே.அ.அ இல:

தொலைபேசி இல. வீடு: கைபேசி:

துணை அட்டை

கீழே தரப்பட்டுள்ள நயரின் பெயருக்கு துணை அட்டை ஒன்றை வழங்கவும். துணை அட்டை விண்ணப்பதாரி நெருங்கிய குடும்ப உறுப்பினராகவும், ஆகக் குறைந்தது 18 வயதினைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

தலைப்பு: வண. ☐ திரு. ☐ திருமதி. ☐ செல்வி. ☐ கலாநிதி. ☐

வேறு (குறிப்பிடுக).

முதற்பெயர்

நடுப்பெயர்

கடைசிப் பெயர்

அட்டையில் பொறிக்க வேண்டிய பெயர் (ஆகக் கூடியது 19 எழுத்துகள்):

விரும்பும் கடன் எல்லை:

பால்

ஆண் ☐ பெண் ☐ பிறந்த திகதி

இனம் கடவுச்சீட்டு இல.

தே.அ.அ இல: (தே.அ.அ அல்லது கடவுச்சீட்டின் அச்சப்பிரதியை இணைக்கவும்)

தே.அ.அ இல: (ஆட்பதிவுத் திணைக்களத்தினால் புதிய தே.அ.அ. வழங்கப்பட்டிருப்பின்)

தாயின் கன்னிப் பெயர்:

பிரதான அட்டை உரிமையாளருடனான உறவு

வதிவிட முகவரி

தொலைபேசி இல: கைபேசி:

தொழில் வழங்குனர் அல்லது வர்த்தக பெயர்

திணைக்களம்

தொலைபேசி இல:

குறுந்தகவல் அலர்ட் சேவை

வர்த்தக மேம்படுத்தல்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய குறுந்தகவல் செய்திச் சேவை தரப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும்.

கடனட்டை ரசீதுகளின் தானியங்கி கொடுப்பனவு

கணக்கு இல. (NDB கணக்கு வைத்திருப்பவர்கள் மாத்நிரம்)

கொடுப்பனவு தொகை: ☐ மாதாந்தம் 5% ☐ அல்லது 100%

தேவையான ஆவணங்கள்

துணை அட்டை

- துணை அட்டை உரிமையாளருக்கு உறவினை நிரூபிக்கும் ஆதாரம் மற்றும் அடையாள அட்டை பிரதி
 - * திருமணச் சான்றிதழ் - வாழ்க்கைத் துணை
 - * பிறப்புச் சான்றிதழ் - குழந்தை அல்லது பெற்றோர் (பிரதான அட்டை உரிமையாளரின் குடும்பப் பெயரில் இருந்து வேறுபட்டிருப்பின்)
- தேவையாயின் மேலதிக விபரங்களை நாம் கோரலாம்

* கடனட்டைகள் உள்ளடங்கலாக நிதி பொறுப்புக்களை வெளிப்படுத்தாத விண்ணப்பதாரிகளை வங்கி தகுதியற்றதாகும்